

நிர்வாக சுருக்கம்



விகிதவணிகக் குறியீடு 11.5% இற்குள் சரிகிறது எனில் இலாபத்தை பதிவு செய்யவும், இல்லையெனில் நடுத்தர காலக் குறியீடுகளை வைத்திருக்கவும்

- EDR பிறகு வட்டி விகிதங்கள் 11.5% இற்கும் கீழே குறைய வாய்ப்பு உள்ளதால், முதலீட்டாளர்களுக்கு தங்கள் முதலீட்டு போர்ட். போலியோவை (Investment Portfolio) குறைக்கவும் மற்றும் முதலீட்டு போர்ட். போலியோக்களின் (Investment Portfolio) காலவளத்தை (Duration) குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவும் நாங்கள் பரிந்துரை செய்கிறோம். 12 மாதங்களுக்கு வட்டி விகிதங்கள் நிலையானதாக இருக்கும் என்பதால், ஆபத்து மற்றும் வருமானத்தை (slide 27 ஐப் பார்க்கவும்) மனப்பான்மையுடன், 4 வருடங்கள் மற்றும் 5 வருடங்கள் கால முதலீட்டு உபகரணங்களை முதலீட்டாளர்களிடையே மிகவும் ஈர்க்கக்கூடியவை என நாங்கள் நம்புகிறோம்.
- முன்னேற்றம் அடையும் பொருளாதாரக் குறியீடுகள் மற்றும் EDR எனும் சுட்டியுடன் வட்டி விகிதங்கள் தானாகவே குறைய வாய்ப்பு உள்ளதால், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழல்களைப் பொறுத்து இலங்கை மத்திய வங்கி (CBSL) நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்களை நிலைநாட்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

AWPR 2H2024-ல் 9.0%-11.0% ஆக நிலைத்திருக்கும் மற்றும் 1H2025-ல் 10.0%-12.0% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

- தற்போதைய நிலவுநிலை அசல் நிலைமைகளை, குறிப்பாக 3Q2024-ல், பொறுத்தவரை, ஜூன் மற்றும் ஜூலை 2024-ல் ஏற்பட்ட மேம்பாடுகள் இருந்தபோதிலும், கடன் (Credit) தேவையின் மேம்பாடு மெதுவாக இருக்க வாய்ப்பு உள்ளது. AWPR தற்போது 9.0%-11.0% அளவுகளில் நிலைத்திருக்கலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம், ஆனால் கடன் மீட்பு ஜூன் 2025-க்கு AWPR-ஐ 10.0%-12.0% ஆக உயரச் செய்யக்கூடும்.

நாணய மாற்று விகித கணிப்பு LKR 295.0-305.0 2H2024-க்கு மற்றும் LKR 305.0-315.0 1H2025-க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது

- பொருளாதார மீட்பு எதிர்பார்த்ததைவிட மெதுவாக இருக்கும் மற்றும் தேர்தல் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மையின் மத்தியில், FC எதிர்பார்ப்புகளை மேம்படுத்தி, அதன் ஜூன் 2024-ல் LKR 295.0-305.0 இலக்கை டிசம்பர் 2024-க்கு நீட்டித்துள்ளது. பொருளாதார மீட்பு மற்றும் நுகர்வோர் தேவைகள் 1H2025-க்கு நாணயத்திற்கு சில மதிப்பீழ்ப்பை ஏற்படுத்தக்கூடும், இதனால் நாணயத்தை LKR 305.0-315.0 என்ற வரம்பில் வர்த்தகமாகக் கையாள் முடியும்.

மொத்த பங்கு விலை சுட்டெண் (ASPI) டிசம்பர்-24 இலக்கு 13,500 என நிலைநாட்டப்பட்டுள்ளது; டிசம்பர்-25 இலக்காக 15,000 ஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

- நாங்கள் 2024E-க்கு 39% க்கும், 2025E-க்கு 16% க்கும் நிறுவனங்களின் வருவாய்கள் வளரும் என எதிர்பார்க்கிறோம். EDR-ஐச் சுற்றியுள்ள அசல் நிலைகள் மற்றும் அரசியல் அசல் நிலைகள் அடுத்த 2-3 மாதங்களில் தெளிவாகக் கிடைக்கக்கூடும், இது கடன் தரவரிசை மேம்பாடு (Credit rating upgrade) மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான பாதையை உருவாக்கக்கூடும், இது சந்தையை எங்கள் இலக்கு வரம்பாக 13,000-14,000 க்கு மாற செய்யலாம். IMF திட்டம் மற்றும் சீர்திருத்த அட்டவணை தொடர்ந்தால், டிசம்பர்-25 இலக்கு வரம்பாக 14,500-15,500 உறுதியாகக் கிடைக்கும்.